


ஸ்ரீ:

ஸ்ரீ மதுபர்யாப்தாம்ரத பாபர், 2042



ஸ்ரீ தேசிக பக்தித்தவம்.

திருக் குடந்தை ஆராவாதய்யங்கார்
வூவர்களால் எழுதி ப்ரசுரிக்கப்பட்டது.

ॐ नमः कदाऽपि विरतो भवितास्मि वादात्
भस्तोऽपि सन्मुहुरपि प्रसभं लिखेयम् ।
शृणु कां वचस्ततिमर्पीति कृतप्रतिशः
कृश्चिद्युथैव लिखतीत्यवयन्ति सन्तः ॥

वयं तु प्रतिजानीमस्तादशीः शृणुवाक्तीः ।
निरस्येमैव निशेषं नित्यं नित्यमिति ध्रुवम् ॥


Printed at
Forward Printers, 40, Sarangapani Koil East Street,
KUMBAKONAM.

இதன் விலை 0—6—0

இப்பத்தகம் கிடைக்குமிடம்.

S. ரெங்கல்வாமி அய்யங்கார்,
No. 91. அய்யங்கார் தெரு, கும்பகோணம்.

1952.



ஸ்ரீமத்பர்யாப்தாம்ருத பரபரஹமத்ஜை நீதி:

ஸ்ரீமதேநிகமாந்த மஹாதேசிகாய நம:

ஸ்ரீதேசிக பக்தித்தவம்

(திருக்குடந்தை வித்வாவர் K ஆராவூர்யத்யங்கார் எழுதியது)

திருப்பதியில்வாழும் ஸ்ரீ உவே. D. T. தாதாசாரியர் ஸ்வாமிக்கும் காஞ்சிபுரத்தில் வாழும் ஸ்ரீ உவே. அண்ணன் சாராசாரியர்ஸ்வாமிக்கும் பல வருஷங்களாக ஒயாத விவாதம் நடந்துகொண்டிருக்கிறதென்பதை உலகமெல்லா முன்னரும். இந்த விவாதங்களை ஆதியிலிருந்து அடியேன் நூன் ரூவிடாமல் ஊன்றிக் கவரித்து வருகிறேன். இருவர் ஏறலமாகவும் வெளிவருகின்ற சர்ச்சைகளை விநோதமாகப் பார்த்துக்கொண்டிருப்போமென்று இதுவரையில் பார்த்துக்கொண்டேயிருந்தேன். இப்போது இந்த விவாதத் தில் அடியேன் அவசாத் தலையிடுகிறேன்.

இளமையில் ஒரு ஸ்வாபாத்திதம் கேட்டிருக்கிறேன்; அதாவது, “யदிபि ந காட்பி ஹனிஃ பரக்கியா் சரதி ராஸமே ஦ிக்ஷாம्। ஸ்நுचிதமி஦மிதி மத்வ ஹஹ ஹஹேதி டூயதேः சேத .॥” என்பது. ஒருக்குழலைத்தயானது ஒரு வழிப்போக்கலுடைய திராக்கூக்

கொல்லையில் புகுந்து அங்குள்ளத்ராகைஷப்பழங்களோ மேய்ந்துகொண்டிருந்ததாம். அதையொருவன் கண்டா என்றும். அக்கழுதையின் செய்வைகயினால் இவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை. இவனுடைய கொல்லையன்று; இவனுடைய பந்துக்களின் கொல்லையுமன்று. யாரோ வொருவழிப்போக்கனுடைய கொல்லையாதலால் அதை மேய்வதனால் இவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை யென்பது உண்மை. ஆனாலும், திராகைஷப்பழங்களோத் தின்பதற்கு இட்டுப்பிறவாத வொருகழுதை அப்பழங்களோ மேய்கிறதென்றால் அதைப்பார்த்துக்கொண்டிருக்க இவன் மனம் ஸஹிக்கவில்லையாம். கல்லையும் கம்பையும் விட்டெறிந்து அதைத் துரத்தியடிக்கத் தொடங்கினாலும். ஜோ! இது என்ன அநியாயமான செயல்! கழுதையா திராகைஷயை மேய்வது! அதையா நாம் பார்த்திருப்பது! என்று மனம் தவித்தாலும். இதுதான் மேலெடுத்துக் காட்டிய ச்லோகத்தில் சொல்லப்படும் விஷயம்.

இதனால் தெரிவதென்ன? அநுசிதமானவொரு காரியம் நடந்தால் அதுகண்டு பொறுத்து வாளாவிருக்க விவேகிகளால் முடியாதென்பதே. அடியேன் தேசிகஸம் பிரதாயத்தைச் சேர்ந்தவனே. அண்ணங்கராசாரியர் ஸ்வாமி தேசிக பக்தர்களின் மனம் புண்படும்படியாகப்பல விஷயங்களை யெழுதிவருவதைக்கண்டு வருத்தங்கொள்ப வனையடியேன். D. T. தாதாசாரியர்ஸ்வாமி இவர்க்கு எதிராக எது எழுதினாலும் அதையெல்லாம் ஆமோதிக்க வும் கடமைப்பட்டவனையடியேன். ஆனால் வழியல்லாத தவறுவழியில் சென்று களேபரம் செய்வதில் அடியே எுக்கு ருசி கிடையாது. அண்ணங்கராசார்ஸ்வாமி எது எழுதினாலும் பிரமாணங்களையும் உபபத்திகளையும் நிறைத்து எழுதுகிறவரேயொழிய வீண்வம்புச்சண்டையாக எழுதுவதில்லையென்பது எல்லாருடைய மனதுக்கும்

தெரிந்ததே. அதற்கு பதில் எழுதவேணுமானால் யோக்யமான வழியில்தான் எழுதவேணும். ‘நாம் சளைக்கவில்லை, நாமும் ஏதோ பதில் முச்சு போட்டுக்கொண்டேயிருக்கிறோம்’ என்று செய்யும் காரியமானது அதிக நாள் ஓடாது. ஒருவருடைய மனதுக்கும் த்ருப்திபயக்காது. ப்ராமணிகர்களாயிருப்பவர்கள் அண்ணங்கராசார்ஸ்வாமி யிடத்தில் கூழமையை வேண்டுகிறவர்களாகவேயன்றே முடிந்து நிற்கிறார்கள். தாதாசார்ஸ்வாமியோ மற்று மூன்றா பண்டிதர்களோ நேரானவழியில் நின்று பதிலெழுதாமல், விஷயத்தை விட்டு விலகிச் சென்று தூர்ப்பாகைத் தீர்மாப் பிரயோகித்து அதனுலேயே தாங்கள் வெற்றி பெறப்பார்க்கிறார்கள். இது ஒவ்வொருவருடைய மனமும் அறிந்த விஷயம்.

தாதாசாரியர்ஸ்வாமி இரண்டொரு வருஷங்களுக்கு முன்பு தம்முடைய வியாஸங்களில் நிந்தைகளை அதிகமாகப்படிகவிடாமல் பாகவதாபசாரத்திற்கு மிகவும் அஞ்சின வராகவே ஒருவாறு எழுதிவந்தார். அப்படி வந்தவர் தம் முடைய ஸ்வபாவத்தை அறவே மாற்றிக்கொள்ளத்தலைப் பட்டார். அதன் காரணத்தையும் அவரே ஸ்வாசிப்பித்திருக்கிறார். அதாவது, அண்ணங்கராசாரியர் ஸ்வாமியின் சிஷ்யராருவர் எழுதின ஒடும்புள்ளேறி விமர்சமாகிய ஸௌஜந்ய ஸௌரபமென்றும் க்ரந்தத்தில் தாதாசார்ய ஸ்வாமியை ப்ரஸ்தாவித்து “உண்மையாக இவரிடத்தில் ஒரு பெருமையுண்டு; இதரர்களைப்போல் வீணை வ்யர்க்தி தாவுணைகளைப் பொழிந்து அருவருப்புக்கு இலக்காவதில்லையிவர்” என்று எழுதிவிட்டு, உடனே “ஆனால் இவர் தலையிடத்தகாத விஷயங்களில் தலையிட்டுத் தம்முடைய ஞானத்தின் மதிப்பை மிகவும் குறைபடச் செய்துகொள்ளுகிறார்ன்பதொன்றுமாத்திரம் சோசநீயம். ரகுவம்சம்குமாரஸம்பவம் மேகஸந்தேசம் போன்ற நூல்களில் விமர்

சங்களைச் செய்து போருவது யுக்தம். தமக்கு நிலமல்லாத உபய வேதாந்து ஹஸ்யசர்ச்சைகளில் தலையிட்டு எதையாவது எழுதுவதனால் இவருடைய மதிவிபர்யாஸமுலகுக்கு ஏடுத்துக்காட்டவேண்டியதாகிறது; இது இவர்க்கு ஸ்வயங்க்ரதாந்தமென்னத் தகும்” என்று எழுதியிருக்கிறார். தம்மை ஸர்வதந்தர ஸ்வதந்திரராக நினைத்துக்கொண்டிருக்கிறவிவர்க்கு அது அலைற்யமான துக்கத் தையோ அவமானத்தையோ உண்டாக்கிவிட்டதென்று அவ்று முதலாக இந்த தாதாசார்ஸ்வாமி வசலமாலைகளை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார். சர்ச்சைக்கு வந்திருக்கிற விஷயங்களுக்கு பதில் எழுதவேண்டியது அவர்யமாயிருக்க அதைவிட்டு, அண்ணங்கராசாரியர் தேசிகத் வேதி யென்றும், தேசிக பக்தி கொண்டவராகக் கபடநாடகம் போடுகிறேன்றும், அந்த கபட பக்தியினால் உலகை வஞ்சிப்பதற்காக அவர் எழுதி வெளியிட்டிருக்கிற ஸ்திமத் வேங்கடநாதருந் ஸ்தோற்றத்தைக்கண்டு யாரும் மயங்கக்கூடாதென்றும் இவ்வழிகளிலே தம்முடைய ப்ரஸங்கங்களை ராபலப்படுத்திவருகிறார் தாதாசார்ஸ்வாமி. தேசிகரை வைதுவமாகக் கொண்டாடுகிற பக்தர்களில் தம்மைத் தலைவராகவும் மிதம்பிஞ்சி எழுதிக்கொள்ளுகிறார்.

இத்தாதாசார்யஸ்வாமியின் தேசிக பக்தியைப் பற்றின உண்மையை உலகம் தெரிந்துகொள்வதற்காக இங்கு ஒரு விஷயம் தெரிவிக்கிறேன். ஸ்ரீதேசிக பக்தர்களான வித்வான்கள் இதை அவசியம் ஆழந்து அவகாஹித்துக்கொள்ளவேணும். இத் தாதாசார்ஸ்வாமி 1946 ஆம் வருஷத்தில் [3, 7 வருஷங்களுக்குமுன்பு] ரூபகபரி சுத்தி யென்றெரு சிறு க்ரந்தமெழுதி திருப்பதியில் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். அது ‘வசஸ்ஸாதா’ விசாரபாம். “பாராசர்ய வசஸ்ஸாதாம்” என்கிற ஸ்ரீபாஷ்யகார ஸ்ரீஸ்லாக்தியில் ரூபகமா? உபமிதமா? என்று விசாரித்து

முடிவுசெய்ய எழுந்தார். அதில் 12ஆம் பக்கத்தில் தத்வங்கையில் தேசிகன் ஸாதித்திருக்கிற மூன்று காரிகைகளையெடுத்தெழுதி “இதி ஶ्रீவேங்கடநார்஥ீயத்சுடீகாம்ப்ராட்டாயதே” என்று முடித்து, உடனோ அந்த காரிகைகளின் கருத்தை “அயமாலையோ லக்ஷ்யதே” என்று தொடங்கிப் பதினெட்டாரு வரிகளால் விவரித்து உடனோ “அதே அஸ்தயேவ வடு அஸாமஞ்சஸ்யம்” என்று தேசிக திவ்ய ஸ்தாக்திகளை மிகவும் அஸாமஞ்ஜஸை மேன்று தூஷித்து முடித்திருக்கிறார். இது நாம் இந்திர ஸ்ரூலமாகக்காட்டும் விஷயமன்று. தேவநாகர விரியில் ஒலகமறிய அச்சிட்டு வெளியிட்டிருக்கிற புத்தகத்தில் பக்கலக்கமும் காட்டியிருக்கிறோம், ஓவ்வொருவரும் எடுத்துப்பார்க்கலாம். தத்வங்கையில் தேசிகன் நிஷ்கர்ஷித்த வோரு விஷயத்தில் அஸ்தயேவ பாரு அஸாமஞ்ஜஸ்யம்” என்று துணிச்சலாக எழுதியிருப்பவர் இத்தாதாசார்யர் ஸ்வாமி.

இதில் ஸ்ரீஸ்ராங்கரூ சௌடிககையாமுணா(6). அதில் இவாறுவொரு பாராவிலும் தலைமேல் பாணிநி:, தண்ம, போஜ சாஜ:, ருத்ரட:, என்றிப்படி சிலருடைய பெயர்களைக் குறிப்பிடுகிறார். அவர்களுடைய உக்திகளையெடுத்து விமர்சிப் பதாகக் காட்டுகிறபடி. இந்த ரிகியில் தத்வங்காஸ்துக்தி களையெடுத்து விமர்சிக்குமிடத்தில் தலைமேல் வேதாந்த தேசிக: என்றே தேசிக: என்றே நிகமாந்தசுரு: என்றே வேதாந்தாசார்ய: என்றே ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: என்றே மகுடமிட்டிருக்கவேண்டும். ஏன்னும்பின்னும் தண்டி-க்கும் மொண்டி-க்கும் மகுடநஞ்சுட்டியிருக்கின்ற இந்த ஸ்வாமி தத்வங்கா காரிகைகளையெடுத்து விமர்சிக்கிற பிரகாணத்தில் ஒரு மகுடமுமிடவில்லை. எனென்றால், தேசிக: என்று மகுடமிட்டு எழுதினால் அதை தேசிக பக்தர்கள் ஊன்றிக்காண்பர்கள்; கானுமிடத்து தேசிக

தூஷணம் புலப்பட்டுவிடும்.....என்று ஏதோ சூது களைக்கருதி மகுடமிடாமலே விஷயத்தையெழுதி ‘அந்த பறை அஸாமஞ்ஜஸ்யமஸ்தி’ என்றுசிறந்த ஸம்பாவனையோடு முடிவுகட்டியிருக்கிறார்.

தவிரவும், ‘ஸ்ரீவேங்கடநாதீய தத்வங்கா’ என்றெழுதுகிறார். மேலே 19ஆம் பக்கத்திலும் “ஸ்ரீவேங்கடநாதேநச” என்றும், 32ஆம் பக்கத்திலும் ‘ஸ்ரீவேங்கடநாதஸ்ய’ என்றும் எழுதுகிறார். ஸ்ரீவைஷ்ணவர்கள், தத்ராடி தேசிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் தேசிகனைப்பற்றி இப்படி அவ்லீஸ் யாக எழுதியிருக்கக்கண்டதுண்டோ? நிகமாந்த மறூதேசிக: இத்யாதிரீதியில் எழுதாமற்போன்றும் ஸ்ரீவேங்கடநாதார்ய: என்று வது எழுதியிருக்கவேண்டாமா? எவ்வளவோ வெறுப்பினால்லவா அநுவதிக்கத்தகாத முறையில் எழுதியிருக்கிறார். “ஸ்ரீங்கராஜ திவ்யாஜ் ஞாலப்த வேதாந்தாசார்யபத:” என்று ஸ்வாமிதாழும் பறைமானித்துக்காட்டியுள்ள விருதான திருநாமத்தை விட்டிட்டு வழிப்போக்கரான ஒரு நபரைச் சொல்லுவது போல ஆர்யபதமும் ஆசார்யபதமுமில்லாமல் ‘வேங்கடநாத:’ என்று எழுதுவதும், அம்மறூசார்யர் தத்வங்கையில் மிகவும் அஸமஞ்ஜஸமாக எழுதிவைத்தாரென்பதும் எவ்வளவு அருவருக்கத்தக்க விஷயமென்பதை வித்வான்கள் விமர்சிக்கவேணும்.

அந்த தேசிக நித்தா புஸ்தகம் வெளிவந்தபோது அடியேன் ஒரு உத்யோக நிரித்தமாகத் திருப்பதியில் இருந்தேன். ‘மறூசார்யஸ்வக்தியை இப்படியா தூஷித்து எழுதுவது? இது உமக்கு ஸ்வர்ணபமா?’ என்று பல பண்டிதர்கள் முன்னிலையில் கேட்டேன். “அஸ்தாநேயி முட பக்தியினால் கொண்டாடுகிற மூர்க்கர்களில் நான் சேர்ந்தவனில்லை; அத்யந்தம் அஸமஞ்ஜஸமாக எழுதப்

பட்டிருந்தால் அஸமஞ்ஜஸ மென்று காட்டாமல் வேறு எப்படி காட்டமுடியும்? என்றும், அப்படி அஸமஞ்ஜஸமாக எழுதுகிறவருடைய பெயரை கெளரவும் தோற்ற எழுதுவதில் என்க்கு ஓளசித்யம் தொன்றவில்லையென்றும் கூசாமல் கூறினார். அதையெல்லாம் இவர் இப்போது இல்லை செய்தாலும் புஸ்தகத்தில் தம்கையால் எழுதி அச்சிட்டிருக்கிற--உலகமெங்கும் பரவியிருக்கிற அஸமஞ்ஜஸோக்திகளை இல்லைசெய்ய முடியாதன்றே.

இத்தாதாசார்ஸ்வாமி பலகாலமாய் அடிக்கடி சொல்லுவதென்ன வென்றால், ‘ஸம்ப்ரதாய கோஷ்டியில் வேணுமானால் ஷந்த்யர்கஞ்சைய தாபத்திற்காக தேசிகனைப்புகழ்வோம்; மற்றப்படி தந்த்ரார்த்தங்களை விமர்சிக்குமிடத்தில் அஸமஞ்ஜஸமாகவே மனம்போனபடி யெழுதி வைத்திருக்கிறவரைப் புகழ்வதற்கு எப்படி மனம் வரும்?’ என்றே நிர்ப்பயமாய்ச் சொல்லுவார். இப்படிப்பட்டவிவர் ப்ரதிவாதிபயங்கர குலதிலகரான ஸ்வாமியை தேசிக பக்தி ஹினரென்றும் கபட பக்தி நாடகக்காரரென்றும் எழுதிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம். கூலிக்கு மாரடிக்கிற கதையாய் மடம் ஸ்வாமிகள் ஸாதிக்கிற மாலிகவேதனம் ஜிரிக்க எதையாவது எழுதிவிடலாமென்று நினைக்கத் தகுமோ?

ஓமலும் இந்த தாதாசார்ஸ்வாமி திருவையாற்றிலிருந்த காலத்தில் ‘அஹோவபண்டிதः’ என்கிற ஒரு புதிய செருக்கினால் தேசிகனை கிள்ளுக்கீரையாகவே பேசிக் கொண்டிருந்தவர். யாதவாப்யதயத்தில் (10—28.) “**ॐவைத்ரீயுயே**” என்றதை யெடுத்துக்கொண்டு அ஧ியு: என்ற ப்ரயோகத்தை தூஷித்துப் பேசிக்கொண்டிருந்தார். வித்யார்த்தி தசையிலிருந்த அடியேன்போல்வார் சிலர் அப்பயதீக்ஷிதருடைய வியாக்கியானத்தை யெடுத்துக்காட்டி

‘வாயை மூழி க்கிடலாம்’ என்றோம். அதில் லிங் என்று அச்சுத்தவரூக விழுந்திருப்பதைப் பிடித்துக்கொண்டு ‘**तदिदमन्धस्य जात्यन्धेन यष्टिर्दीयते**’ என்று அவரையும் ஓசர்த்து வையத் தொடந்திருக்கிறோர். இப்படி பல விஷயங்கள் வித்வான்கள் பலருமறிந்து வையுண்டு. அவற்றையெல்லாமிலும் இப்பொது அவர்களும் செய்வராதலால் இவற்றை விட்டு விடுகிறோம். ஸாஸ்பஷ்டமாக தத்வங்கள் காரிளாக்களையெடுத்துக்காட்டி அன்னாஸ்தித் தத்வங்களை விலாலிகிதமாக்கி வைத்திருக்கிறாரே, இது பேர்க்காம் பேராததேயன்தே.

ஸ்ரீஅண்ணாங்காசார்ஸ்வாமி தேசிகன்விஷயத்தில் நா ஒரு காரியங்கள் செய்திருக்கிறோர். (1) தேசிக ஸ்ரீஸ்ராக்தி களை யெல்லாம் இன்றும் 200 வருஷங்காலம் விளங்கும்படி யாக ஆச்சரியமாய் முத்தணம் செய்து வைத்திருக்கிறோர். (2) தேசிக ஒருடைய பல திவ்யஸ்வக்திகளுக்கு உலகம் கொண்டாடும் வியாக்கியாலங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார், வெளியிடும் வருகிறார். (3) தேசிகன் விஷயங்கள் வடமொழியிலும் தென்மொழியிலும் ஸ்துதிகளைப்பணித்திருக்கிறார். (4) தேசிகன் விஷயங்கள் வடமொழி தென்மொழிகளில் பிறப்பணித்த ஸ்துதிகளுக்கும் வியாக்கியாலம் செய்து வெளியிட்டிருக்கிறார். இந்த நால்வரைக்காரியங்களும் கட்டப்பக்தி நாடகத்திலேலீய செய்ததாக இருக்கட்டும். இந்த தாதாசார்ஸ்வாமி ஸ்ரீபாடுப்பாட்டகாரியங்களில் ஓவ்வுவது செய்திருப்பதுண்டோ? இவரும் பலபுத்தகங்கள் நிச்சலாம் ஆச்சிநிவாக ப்ரசாந்கள் செய்து வருகிறார். தேசிகன் விஷயத்தில் இன்ன கைங்கரியம் செய்திலொன்று ஒன்று காட்டுவரோ? **வெங்கடநாநா:** எ ஃப் டி எட்டிதுவதும் அன்னாஸ்தித் தத்வங்களை விஷயமாக வைக்ககியம் வெகுசிறப்பாகச் செய்திருக்கிறார் என்பது தவிர வேறுண்டோ? “ஏகவங்க

விமர்சத்திலும் மேகஸந்தேச பராமர்சத்திலுமே இவர் பொதைப் போக்கிக்கொண்டிருக்கத்தகும்” என்று ஒரு விவேகி எழுதியிருப்பதில் என்ன பிசுகு?

தேசிகன் ஸ்ரீஸ்ரூபத்தியைப் பச்சையாக தூஷித்த தீதாடும் நில்லாமல், தேசிக ஸ்ரீஸ்ரூபத்திகளைப் பாராமல் விகாரம் ஹெயமாக இவர் செய்யும் ப்ரஸங்கங்களும் பல. அவற்றிலும் ஒன்றிரண்டு காட்டுவோம். ஸமீபத்தில் இவர் வெளியிட்ட உத்யாங் பத்ரிகையில் [நந்தன விமலூ மாஸ பத்ரிகையில்] அட்டையில் ‘நான்ஜித்பூஜீ ஸத்யா’ என்று எதோ எழுதியிருக்கிறார். இருவில் குழியில் விழுவது உலகிலுண்டு. நடுப்பகலில் விழுவதென்பது யாருடைய ஓரியம். அண்ணங்கராசார்ஸ்வாமி இவ்விஷயத்தில் முன்னமே தீதாக திவ்யஸ்ருக்திகளையே யெடுத்துக் காட்டி யெழுதி யிருக்கிறார். அப்படியிருந்தும் அவற்றைப் பாராமலே தேசிகஸ்ரூபத்திவிருத்தமாக இவர் எழுதிவருகிறார், உறுமகிறார். இதுவும் வித்வாங்களால் அவசியம் ரீமரிக்கத் தக்கதாகையால் அண்ணங்கராசார்ஸ்வாமி சின் நிறுபணங்களை இங்கு எடுத்துக் காட்டுகிறேன்.

நப்பிள்ளைப் பிராட்டி

ஸ்ரீசுரநாவதாரத்தில் கண்ணபிரானுக்கு பாய்த்த தேவிமார்கள் “தக்கார் பலர் தேவிமார் சாலாட்டையிர்” என்கிற திருமங்கையாழ்வார் பாசரப்படி யே எண்ணிறந்தவர்கள். “எண்ணிறந்த பெருங் தேவிமார்” என்கிற பெரியாழ்வார் பாடுகின்றார். அப்படிப் பட்ட தேவிமார்களுக்குள் ருக்மிணிப் பிராட்டி தலைமை பெற்றவையான்று ஸ்ரீவிஷ்ணுபுராணம் கூறுகின்றது. “ராதவதேஷ்வரஸ்திதா ருக்மிணி குணஜமனி— ராகவத்தேவ அபவத் ஸ்ரீதா ருக்மிணீ க்ருஷ்ணலூந்மநி” என்று ஸ்ரீபாசரபகவான் பணித்தது காண்க.

ஆழ்வார்களின் கோஷ்டாயில் ருக்மிணிப் பிராட்டுயைப் பற்றின பேச்சு மிகவும் ஸ்வல்பமாகக் காண்கிறது. நம் மாத்வார் திருவாப்பமாறியில் * அன்றங்களே வென்று உருப்பிணி நங்கையணி எந்திட்டோர் புணர்ந்தான் * என்று ஒரிடத்திலும், பெரியாழ்வார் * உருப்பிணி நங்கையைத் தேவேற்றிக்கொண்டு * உருப்பிணிநங்கூக தங்கோ பிடபான் * என்றிரண்டிடங்களிலும், ஆண்டாள் * கண்று வங்கோட்டு நுக் கண்ணி தங்கோ * என்றேரிடத்திலும் ஆக இவ்வளவை ருக்மிணிப் பிராட்டுமின் ப்ரஸ்தாவம் செய்திருக்கிறார்கள். நப்பின்னைப் பிராட்டுயைப் பற்றிப் பேசியுள்ளவிடங்களை வென்னில் பல நூற்றுக் கணக்கில் தெருகின்றன. திருப்பாவையில் கண்ணைப்பிராட்டுத் திருப்பள்ளியுணர்த்துவது நப்பின்னைப்பிராட்டு திருமாளி கையில் என்று வைத்தே ஆண்டாள் பாடி பிருக்கிறார்.

இப்பிராட்டுக்கு வடமொறியில் நீலா என்று திருநாமலென்பதாகத் திருப்பாவைத்தலையினால் பட்டருளி செய்த ‘நீலாநுங்கஸ்தநகிரி நாலை பந்தம்’ இத்யாதிச்லோகத்திலிருந்து தெரிகின்றது. இவ்வதாரத்தில் ப்ரதாநமஹாதியான ருக்மிணிப் பிராட்டு யிருக்க அவனை விட்டு நப்பின்னையை ஆழ்வார்கள் பிரபலமாகக் கொண்டாடுக் கூறுவதற்கு யாது காரணமென்று ஆராய்ச்சி செய்யுமானில், கண்ணைப்பிரான் தாக்குத் தேஜஸ்கரமாக மிக விரும்பிய குலம் ஆய்க்குலமாகையாலும், இந்த நப்பின்னை அந்த ஆய்க்குலத்திலே தோன்றி எம்பெருமாலுக்கு மஹிலியாக வாய்த்தபடியாலும் இவனே அவனது திருவள்ளவுகப்படுக்கு மிகவும் வகுப்பமானிருந்தவன் என்று கருதியே ஆழ்வார்கள் நப்பின்னையைப் பற்றியே போற்றியுக்கு பேசுகிறார்களென்று தெரியவருகிறது. திருமழிசைப்பிரான் திருச்சந்த விருத்தத்தில் * ஆயங்கியாயர்மங்கை வேய்தோன் விரும்பினும் * என்றஞ்சிச்

செய்த பாசுரத்தின் மருமத்தைப் பிடித்துக் கூரத்தாழ் வான் ஸாந்தர பாஹஸ்தவத்தில் அற்புதமாக அருளிச் செய்யும் செலோக ரத்னமொன்று—“**ஹ சுந்஦ரைக்தரஜந்மனி குணமாவே ஷை மாதரை ச பிதரை ச குலே அபி ஷை | ஏகங்காட்டுஷூஹிதவத:** கல தே நீலா குலேந ஸடாரி கிள ஸகிமணி ச” என்பது. இதன் ஆல்சைவப் பொருளோ அண்ணங்கரா சார்யஸ்வாமியின் ஸாந்தர பாஹஸ்தவ வியாக்கியானத் திலை விரிவாகக் கண்டு கொள்க.

இந்த நப்பின்னைப் பிராட்டியின் வரலாறு எந்த மாணத்தி மான்னாதென்று பலர் விமர்சிப்பதுண்டு ; ஸ்ரீ வீஷ்ணு பிராணாத்திலாவது ஸ்ரீ பாகவதத்திலாவது வீவளைப் பற்றிக் கூறியிருப்பதாக நமக்குப் புலப்படவில்லை. வீதாந்த தேசிகன் பாணித்த பாதவாப்யதயத்தில் நான் காவது ஸர்க்கத்தில் (செலோ 98.) “**திராயஜாலாஸிவ ஶாக்ராண் ஶங்காஸ்நிர்ஜிலோத்யானாம் ஸ தாடா வாடுவலே கஷ்டாத் நிபீடங் லே** பணிநே நீலாம் * என்றுள்ளது. வீஷ்விடத்து வியாக்கியானத்தில் அப்பய திகுதர்—“**வ௃ப்஭மர்த்தலபேண ஶுலகேந நீலாநாம கஞ்சா லே** மே ஏவ் ஹரிவஂஶே காயா; — வி஦ேஹாரை யாதோதாநுஜः குரமகோ நாம வாவங்பதியாஸி॒। தஸ்ய வ்ரஜே காலநேபேரஸுரஸ்ய சுதா: ஸத பிராம்஭ாவதா நிர்ஜிதா: பூர்வேரமநுஸ்சுத்ய குணாத்திரியா வ௃ப்஭ரூபேண ந்யவஸந्। நைஶ ஗ோகுலவித்ராதாநிர்வாணநஸ்மந்ணாடிபு உபத்ரேஷு கியமாணேஷு சுயங்கமயிதுமஶக்யேஷு சு தேஷு, ய ஏயா ஦ப்யிதா தஸ்மை ஸகஞ்சா நீலாநாம்யாஸீதே குரமகஃ பிதிஜங்கே | தவ ச கஷ்டாநிது குணாஸ்ஸமாகத்ய தாந்மாரயித்வா நீலா ஜாஹேதி ॥” என்று ஸ்பந்தமாக வெழுதியுள்ளார். இதல்ல, நீலாதேவி யென்கிற நப்பின்னைப் பிராட்டியானவள் ஏற்விடைசெற்றுத் திருவாய்ப்பாட்டிலேயே மணங்து கோள்ளப்பட்ட வொரு கோபகண்ணிகை யென்பது நில்லங்கேதஹமாக விளங்கா நின்றது.

ஸ்ரீ பாகவதத்தில் தசமஸ்கந்தத்தில் ஜப்பத்தெட்டாஸ் ஸர்க்கத்தில்—* நங்ஜிநாம காஸலய ஆஸிராஜதिधாரிமிக: தஸ ஸத்யாभவத்கன்யா இவி நங்ஜிதி நூபு । ந தா ஶாக்தூபா வாதும் அஜித்வா ஸஸ ஗ோஷாம்* இத்யாதி ச்லோகங்களாலே ஒரு கதை கூறப்பட்டிருக்கின்றது; ஸத்யா என்கிற கண்ணிகையை ஏருதேழமுடர்த்துக் கண்ணமிரான் மணங்து கொண்டதாக இங்குச் சொல்லப்படுகிறது. இதைக் கண்ட தாதாசார் இந்த ஸத்யா என்பவனே நப்பின்னேப் பிராட்டி யென்றும் இவனோப் பற்றியே ஆழ்வார்கள் ஆங்காங்கு அருளிக் கொட்டார்களென்றும் எழுதிவிட்டார். இது மிகுந்த மருளி னலாயது. இவன் கஷத்ரிய குமாரியே யோழிய ஆய்மகள் அல்லன். ஆழ்வார்கள் ‘ஆயர்மங்கக, ஆயம் மகள், குலவாயர்கொழுந்து’ என்ற பலவிடங்களிலும் மருளிச் செய்வதாலும் ஆசாரியர்களும் அப்படியே யருளிச் செய்வதாலும் தேசிகனும் திருவாய்ப் பாடியில் நடந்த சரிதைகளில் இதைப் பேசியிருக்கையாலும் கஷத்ரிய புத்ரியான ஸத்யையை நெஞ்சாலும் நினைக்க இங்கு ப்ரஸ்க்கியில்லை. யாதவாப்யுதயத்திலேயே மேலே பதினேஞ்காவது ஸர்க்கத்தில் (ச்லோ. 75.) * ஸ்வதிவ்யதேஹஸ்குதிரிவா பரா: பராஶ இவீரங்கித பஞ்ச ஸः* என்றவிடத்தில் சொல்லட்டுள்ளது ஸத்யாபரிணயம். அந்த ஸத்யையை நடபின்னே யாக்குவதற்கு ஒன்றித்ய வேசமும் கிடையாது.

ஸத்யையும் ஏரு தேழமுடர்த்து மணங்து கொள்ளாப்பட்டவனாகயாலே இவனும் ஆழ்வார்களால் பாடப்பட்டாளென்று கொண்டாலென்ன? என்று கேள்வி கேட்பவர்கள் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பர காயஸ் கர்களாக இருக்க நியாயமில்லை.

யச்சப்தப்ரதி நிரதேசம்

ஸம்ஸ்க்ருதசநைகளில் யச்சப்தப்ரயோகம் முன்னே

செய்யப்பட்டால் அதற்கு ப்ரதி நிர்தேசமான தச்சப்த ப்ரயோகம் யின்னே அவரியும் செய்யப்படவேண்டுமென்றும் அப்படி செய்யப்படாவிட்டில் அது பெரிய அவத்யமாகு மென்றும் தாதாசார்ஸ்வாமி எழுதியிருந்தார். இது விணை நிபந்தனை யென்றும், மஹாங்களின் பிரயோகங்களில் இரண்டு விதமாகவும் காணப்படுகிறதென்றும் அண்ணங்கராசார்ஸ்வாமி தெரிவித்திருக்கிறார். இதற்குப் பல நிதர்ச்சநங்களும் எடுத்துக்காட்டியிருக்கிறார். மஹாகவியான அரசாணீபாலை. வேங்கடாத்வரியியற்றிய வரதாப்யதய சம்புவில் * துண்ணராக்யம் மண்டலமஸ்தி ஸ்ப்ருஹணீயம் * என்ற ச்லோகத்தில் * தத்ரைகம் யத் கர்ம ஸஹஸ்ரம் பலத்தி * என்றவிடத்தையும் மற்றும் பல பல வைதிக ஸ்தலங்களையு மெடுத்துக்காட்டி யிருக்கிறார். அதைக்கண்ட ஒரு பண்டிதர் “தத்ரைகம் யத் கர்ம” என்ற விடத்தில், யத் என்பதற்கு ‘யஸ்மாத் காரணத்’ என்று பொருள் சொல்லப் பொருந்தாதோ வென்று கேட்டார். அந்தப் பொருள் வக்தாவுக்கு விவரத்துமாகில் ச்லோக ஸந்நிவேசம் இப்படியிராது; * யத்தங்கை கர்ம ஸஹஸ்ர கால்திதி * என்றே யிருக்குமென்று நாம் விடை கூறினாலும். அவர் ப்ராமணிகராகையாலே அதை அந்தரங்கத்ருப்தியுடன் இசைந்துகொண்டு, ‘இருந்தாலும், யஸ்மாத்காரணத் என்று பொருள் கொள்பவர்களை நாம் தீவ்ரமாகக் கண்டிக்க முடியாதன்றோ?’ என்றார். உடனே முகுந்தமாலையில் “ய: காந்தாமணிருக்மணி஘நகுசங்கைக்஭ூஷாமணி: ஶ்ரேயோ ஦ேவஶி஖ாமணி: ஦ிஶாதுநோ ஗ோபாலசூதாமணி:” என்ற ச்லோகத்தை எடுத்துக்கூறி இதில் யச்சப்த ப்ரதிநிர்தேசமான தச்சப்தம் எங்கிருக்கிறது? சொல்லீர்-என்றேன். இது போன்ற பலச்லோகங்களை அவரும் ஞாபகப் படுத்திக் கொண்டு எடுத்துரைத்து அகண்றார்.* ஸ்ரீமத் தாதாசார்ஸ்வாமி இப்படிப்பட்ட விஷயங்களில் விவாதத்தைவளர்த்த வேண்டிய அவச்யமே கிடையாது. முக்கியமாக நேர்த்தசர்ச்சைகளிலிருந்து விலகி இப்படி வேறு வேறு வழிகளில் விவாதங்களை வளர்த்துக் கொண்டு போவது எதற்காக?

பிரேரன் உலோ வித்யாவாரிதி மத்தியாங்குபகு புதுக்கு
கோப்பை செம்மதான தாழ்விகாரி (ரிடைட்டரி)
காவி. மந்தாசார்யவெள்ளாராமிவிள் பிழீகம்.

श्रीमन्त्नसिद्धप्रियपत्रिकार्यां तैस्तैर्वैर्यद्वद्देहो वृथैव । विलिख्यते
तत्तदसौ निरस्यत्यण्डरायां महितैः स्वसूक्तैः ॥ प्रामाणिकों पद्धति-
मेष विद्वान् जहाति नैवेषद्यीति सर्वे । प्रामाणिकाः प्राशवराः प्रशां-
सस्त्यन्यानधन्यान्प्रति काकथा नः ॥ ईडाहयप्रन्थसद्धर्थतत्त्वम् अण्ण-
ङ्गरायह्यसूरिरेकः । जानाति नान्यो भुविकोऽपि सत्यं संचलन्दमर्थान्
हि परे चदन्ति ॥ विद्वद्वराणामपि हेतुभेदैससंजायते लेखनमन्यथैव ।
अण्णङ्गरायाऽस्तिगणैः प्रवुद्धास्तेऽपि इमां प्रार्थ्यं भवन्ति धन्याः ॥
एवीगोपालार्यप्रभूतिषु विद्वद्दु दद्यते तदिदम् । तैरां प्रामाणिकताम-
भिन्नदति सत्यमस्तिलमपि भुवनस् ॥ महागाजौ पलायन्त इतिनीति-
विद्वोऽप्यहो । कतिन्दिन्मराकप्राया विनिन्दित वृथाप्रदात् ॥ तादरा-
नामसम्यानामसूयाविलचेतसाम् । अरण्यरुदितप्रायैर्वचोमिः कस्य
काश्वतिः ॥ यथार्थवस्ता उभैसूयुभिश्चेत् विनिन्दितस्यां त विपणहत्
स्याम् । तत्प्रार्थमेव वृवद् प्रसिद्धम् इत्येव हयेयमतीव सत्यम् ॥

(இந்த சீலோகங்களின் கருத்துச் சுருக்கம்)

ந்திருமிகூப்பியா என்றும் பத்திரிகையில் அவரவர்
களால் வீறாக ஏழைத்தப்படுவதை பெல்லாம் அண்ணங்கரா
சார்ஸர்ஸ்வாமி தமது சிறந்த ஸ்டிக்டிகளால் நிரவிக்கிறார்.
இந்த ஸ்வாமி ப்ராமணைக் பத்திரிகைச் சிறிதும் விடுவ
தில்லை யென்று ப்ராமணைக் பண்டிதர்கள் கொண்டாடு
கிறார்கள். மற்றவர்களைப்பற்றி நமக் கோன்னா? நடு
முப்பத்தாறு மிரப்படியின் உண்மைப் பொருளை அண்ணாம்;
கராசார்யர்ஸ்வாமி இயாருவரே உள்ளபடியறிந்தவர்.
மற்றவர்கள் மாம் போன்படி பொருள் சொல்லுபவர்களே.
சிறந்த விதவாண்களுடைச் சில காரணங்களினால் மாடுக

எழுத நேர்ந்துவிடுகிறது. அவர்கள் பிறகு அண்ணங்கரா சார்யஸ்வாமியின் வியாஸங்களினால் விழித்துக்கொண்டு கூழித்தருள் வேணுமென்று பிரார்த்தித்து நிற்கிறார்கள். ஸ்ரீ உவே. ஏ. வி. கோபாலாசார்யஸ்வாமி முதலான வித்வான்களிடத்தில் இத்தன்மையைக் காணலாம். அப்படிப் பட்ட மஹான்களின் ப்ராமாணிகத்வத்தை உலகமெல்லாம் மேச்சுகிறது. “மஹாகஜா: பலாயங்கித மசகாநாம் து! கா கதி:” என்பதை யறிந்தவர்களுக்கூட விழுனா ஆக்ரஹத் தினால் நின்திக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் நிர்த்தக வாக்ஜாலங்களினால் யாருக்கு என்ன நஷ்டம்! யதார்த்தத்தைத் தெரிவிக்கின்ற அடியென் சில அஸ்தியுக்களால் நின்திக்கப்பட்டேனாகில் அதற்காக ச்சிறிதும் வருந்தமாட்டேன். எல்லாருமின்துண்மையைத் தானே நாம் வெளியிட்டோமென்று உள்ளபடி மிகவும் ஸங்கேதாஷமே யடைந்திடுவேன்.

தேரமுந்தூர். பண்டித, சௌமிராஜயங்காருடைய விஞ்ஞாபனம்

தேரமுந்தூரென்னுமின்தத்திவ்யதேசத்தில் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸபை யோன்று ஏற்பட்டு அதன் மூலமாக புஸ்தகாலயமுமொன்று ஸ்தாபிதமாகி அதன் வாயிலாக எல்லாரும் எல்லாப் பத்ரிகைகளையும் ஸகல ஸஞ்சிகைகளையும் எளிதாக வாசிக்க ப்ராப்தமாகிறது. ஸ்ரீந்தருஸ்மீபரியா, ஸ்ரீராமாநுஜன், அம்ரதலஹரி, ஸ்ரீவைஷ்ணவ ஸ்தர்ச்சாமி, வைதிகமாநோஹரா முதலான பத்ரிகைகளைப் பலரும் படித்து விஷயங்களையறிந்து கொள்ளுகிறார்கள். ஸ்ரீஅண்ணங்கராசார்ஸ்வாமியால் எழுதப் படுகின்ற வியாஸங்களை வாசிக்கும்போது இஷ்டர்கள் அநிஷ்டர்கள் என்கிற வாசியில்லாமல் எல்லாரும் உகந்து பேசுவது வழக்கம். இதற்கு இரண்டு காரணங்கள். (1) ஸ்வாமி யெழுதும்

விஷயங்கள் அல்பர்துரானிகளுக்கும் கண்ணடி போல் விளங்கும்படி எவ்வாக எழுதப்படுகின்றன. (2) மனம் பொன்படி எதையாவது எழுதி விடுவதென்று இல்லாமல் ப்ரமாணயுக்திகளை நன்றாக விளக்கியே யெழுதப்படுகின்றன. பிறரூடைய வியாஸங்கள் தலைசுற்றலாகவே யிருப்பதால் அவற்றிலிருந்து விஷயங்களை க்ரஹிப்பதும் சிரமம். சில க்ரஹித்தானும் பொருத்தமாயிருப்பதில்லை. தூஷிப்பவர்களின் மாதுக்கும் இது தெரிந்தே யிருக்கிறது.

இந்த திவ்ய தேசத்திற்குப் பெரிய திலகமாக விளங்கும் மஹா வித்வச் சிகாமணியான ஸ்ரீ உ வே. காளி. ரங்காசார்யர்ஸ்வாமி பெரும்பாலும் நாடோறும் அண்ணங்கராசார்ஸ்வாமியின் ஸ்ரீ ஸ்வாக்திகளை உகந்து கொண்டாடுவது வழக்கம். அந்த ஸ்வாமி சிலமாத காலமாய் தம் திருக்குமாரரிடம் சென்று கரக்டூரில் வாழ்கிறார் அங்கிருந்து சென்ற மாதத்தில் சில ச்லோகங்களை யெழுதியனுப்பி இவற்றை இரசரம் செய்விக்க வேணு மென்று நியமித்திருந்தார். அதைப் பார்த்த பலரும் அடி ஓ ய னும் ‘யதார்த்தவாதி பஹாஸ்தவேஷி’ என்பதை நினைத்து அதை ப்ரசரம் செய்யாமலே யிருந்து அந்த ஸ்வாமிக்கும் இவ்வபிராயத்தைத் தெரிவித்தோம். உடனே ஸ்வாமியிடமிருந்து ஸ்ரீ முகம் கிடைத்தது; வேதத்தில் “யத்தை ஏ பாபியசா ஏ ஸமான் கர்ம குஷ்ண” என்று சொல்லப்பட்டிருக்கிறது; அது உங்களுக்குத் தெரியாது; அந்த ச்ருதியையும் சேர்த்து அந்த ச்லோகங்களை அவசியம் ப்ரசரம் செய்ய வேண்டியதென்று கண்டிப்பாக நியமித்திருந்தார். அதை பகவதாற்றஞ்சாயாகக் கொண்டு இதில் ப்ரசரம் செய்யலாயிற்று.

இராட்டியின் உபாயத்வம், ப்ரபத்தியின் உபாயத்வம்

போன்ற ஸ்ம்பிரதாய விஷயங்களில் சாஸ்த்ரீய சர்ச்சை நடந்து கொண்டிருந்தால் அதில் என்னைப் போன்றவர்கள் தலையிட அவகாசமே யிராது. அந்த சர்ச்சைகளில் ஸ்ரீ உ. வே. திருவரங்கம் திருமலை தாதாசார்யர்ஸ்வாமி ஒருவிதமாக முடிவுகட்டிவிட்டார். பிராட்டிக் கோ ப்ரபத்திக்கோப்ரதானமான உபாயத்வமில்லை; அப்ரதானமாகவே அது உள்ளது என்றார். அவ்வளவோடு சர்ச்சை ஒழுங்காய் விட்டது. ஆனாலும் விவாதம் ஓயவில்லை.

ஒரு முக்கியமான விஷயம் எல்லோரும் அவசியம் கவனிக்கத் தெரிவிக்கிறேன். சென்ற ஜப்பசி மாதத்தில்⁹ ந்ருஸிம்ஹப்ரியா பத்ரிகையானது ஆசார்ய ஜயங்தி மலராக உரு வெடுத்து வெளிவந்தது. அதை ஸ்ரீ அண்ணங்கரா சார்ஸ்வாமி ஸ்ரீ ராமாநுஜன் 46-ல் விமர்சித்திருக்கிறார். அந்த விமர்சம் கலாபேத ஸம்ப்ரதாய வைஷம்யாநுபந்தியன்று. லோகாபிராமமான விமர்சமே. அந்த விமர்சத்தில், மஹாப்ராஜ்ஞரான (திருச்சி) ஏ. வி. கோபாலாசார்யஸ்வாமி யின் ஒரு வியாஸமும் விமர்சிக்கப் பட்டது. அதைக் கடா கூறித்தருளிலா அந்த ஸ்வாமி உண்மையில் மஹாப்ராமாணிகராகையாலே தமக்கு நேர்ந்த தவறுதலை யங்கீகரித்து கூறும்யையே வேண்டுவதாக ஒரு ஸ்ரீ முகம் எழுதிக் கொண்டார். அது அம்ருதலஹரி பத்ரிகையில் வெளிவந்திருக்கிறது. மற்ற சில பண்டிதர்களின் வியாஸங்களை விமர்சித்து அண்ணங்கராசார்ஸ்வாமி எழுதியிருப்பவை களுக்கும் அந்தந்த பண்டிதர்கள் இவ்விதமாக வே கூறும்யையை வேண்டிக் கொள்ள வேண்டியது தவிர வேறு புகவில்லை. ஆனால் அவர்களிடத்தில் ப்ராமாணிகத்வம் குடி புகாமையினாலே கூறும்யையை வேண்டிக் கொள்ள அந்தரங்கம் இடம் தரவில்லை. ஆனாலும் விஷயத்தில் வாய் திறக்க முடியாமையினாலே வாளாவிருக்கிறார்கள். அதையும் ஒரு வாறு ப்ராமாணிகத்வத்தில் பரிகணனம் செய்து கொள்ளலாம். அது நிற்க,

அந்த ஸ்ரீ ராமா நு ஜன் 46-ல் “எம்பெருமானுரும் பகவச்சப்தமும்” என்கிற முதல் வியாஸமானது ஒரு வருடைய வியாஸத்திற்குக் கண்டனம் போல் அவதரிக்க வில்லையாகிலும், ஸ்ரீ மத் திருமலை தாதாசார்ஸ்வாமியின் ஒரு வியாஸத்திற்கு மறுப்பாகவே நிற்கிறது. அதை அவர் கண்டதும் கைகூப்பி யிருக்கவேண்டியது தவிர வேறில்லை. லேசாக அப்படி யிருந்துவிட முடிகிறதா? ஆயுள் உள்ள வரையில் விட்டேனு? என்பவராதலால் இக் கார்த்திகை மீங்களுமில்லை ப்ரியாவில் அதற்கு ப்ரதி வாதம் செய்திருக்கிறார்.

**ஸ்ரீ பாஷ்யத்தின் ஆரம்பத்தில் “ஸ்வீஶ ஬ூஹஸ்஗ுணயோ
ஶேந ஹி பிரஸ்ராவः । ஬ூஹஸ் ச**

இத்யாதி ஸ்ரீ ஸ்ரீக்திகளின் தாத்பர்யத்தைச் சுருக்கமாக அண்ணங்கராசார்ஸ்வாமி எழுதி யிருந்தார். அதற்கு மறுப்பெழுதுகிற தாதாசார்ஸ்வாமி “அநவதிகாதிசயம்” என்ற பதத்திற்குச் சரியான பதவை எழுதப்பட வில்லை யென்றும், ‘தஸ்மாதந்யந்தர’ என்ற பதங்களின் பொருள் ஸ மஞ்ஜீ ஸ மா க இல்லை யென்றும், “பகவச்சப்தவத்” என்ற பதத்தின் பொருளும் ஸமுசிதமாகவில்லை யென்றும் எழுதி ‘ஆபாதத்ருஷ்டியும் அதிஜூங்குப்ஸெங்யமாயிருப் பதற்கு இவ்வளவு சொன்னேம்’ என்கிறார். இது அப்படி யேயிருக்கட்டும். இதைப்பற்றின விசாரம் பிறகு ஆகும். இந்த தாதாசார்ஸ்வாமி ஸ்ரீ பாஷ்ய பங்க்தியை உதாஹரிக்கும் போது “**ஸ்வீஶ ச ஸ்ரூபதோ ஶுணதஶ யதாநங்கி-
காதிராய் ஸோத்ய முख்யார்஥ः**” என்பதாக எடுத்துக்காட்டி யிருக்கிறார். ஸ்ரீ பாஷ்யபங்க்தி இப்படிதானு வென்பதை ஸ்ரீபாஷ்யாதிகாரிகள் காணவேணும். (ஸ்வரூபதः) என்றதும் பிசகு; (குணதः) என்ற தும் பிசகு; (முக்க்யார்த்தः) என்றதும் பிசகு, க்ரமேண- ஸ்வரூபேண குணை: முக்க்யோர்த்த: என்றே ஸ்வாமியின் ஸ்ரீ ஸுக்தி

கள். ஸ்ரீ பாஷ்யபங்க்தியை மாற்றுவதற்கு இவரா அதிகாரி? முख்யார்஥ி: என் பதும் முख்யார்஥ி: என்பதும் பர்யாய மென்று இவருடைய ப்ரமம். இது க்ராந்திகசைலியை அடியோடு அறியாமை. முக்க்யார்த்த: என்பது பறை வரிஹரியை ஸஹிக்குமதாகையாலே அந்த ஸமாஸத்தின் ப்ரமத்திற்கு ஆஸ்பதமான ஸமஸ்த ப்ரதியாகத்தை விட்டு வ்யஸ்த ப்ரயோகம் செய்வதே பரிபூரணவ்யத்பந்நர்க்களின்நடை. அந்த விஷயம் எப்படியாவது இருக்கட்டும். அதில் விவாதத்தை வளர்த்திக்காடுபாய வேண்டாம். பூர்வாசர்ய ஸ்ரீஸுக்தியை ரேகாமாத்ரமும்—அணுமாத்ரமும் மாறுபடுத்தாமல் உள்ளது உள்ளபடியே காக்கவேண்டியதன்றே நம்கடமை. அண்ணேஸ்வாமி பதவரையெழுதவந்திலர்; கருத்தே காட்டினார். இவர் ஆசார்ய ஸ்ரீஸுக்திகளைத்தாம் வதம் செய்பவர் என்பதை ஒவ்வொரு வியாஸத்திலும் வ்யக்தமாகக்காட்டிக்கொண்டு திண்டாடுகிறார். “திகந்தவ்யாபிநி பூயாத் ஸர ஹி லோக ஹிதைத்தினீ” என்று ஸூப்ரஸ்தித்தமான ச்லோகமே இவரது வாயிலும் கையிலும் விபரிதமாக வந்ததென்றால் ஸ்ரீபாஷ்யாதி ஸுக்திகளைப் பற்றிச் சொல்லவும் வேணுமோ? ஒன்றையும் ஊன்றிப்பாராமலே கைபோனபடி யெழுதி விடுவதும் பிறகு அதை ஸமர்த்திக்கப்பத்தெட்டு பக்கம் எழுதுவதும் வீணாவாரம் செய்வதுமே இந்த தாதாசாரஸ்வாமியின் இயல்பாகவுள்ளது. ஸ்ரீகாஞ்சி பட்டப்பா ஸ்வாமியின் ஸூபாஷித நீவீ வியாக்கியான முத்ரண விமர்சத்திலிருந்தே இவருடைய விபரித ஜ்ஞான வைபவம் ஸ்ரீமத் வித்வான் இளங்காடு, ரங்காசார்யஸ்வாமி முதலானருடைய ஸுக்திகளால் உலகநிய நின்றது.

இப்போது நாமெடுத்துக்காட்டிப் பிந்த விபர்யாஸத்திற்கு இவர் உடனே பதில் எழுதிவிடுவர் “அஸ்மா

கூனும் அர்த்தர்யேவ, ந து சப்தரி” என்றுப்போலே எழுதிவிடுவார். இப்படிப்பட்ட அஸமஞ்ஜஸங்கள் தவிர வேறொரு ஸாரமுமில்லாத இவருடைய விமாலங்களைத் தாங்குவதற்கென்று ஒரு பத்ரிகை ஏற்பட்டிருப்பதுதான் ஆச்சரியம். மடத்துச்சாமிகள் சிறந்த ஸ்ரீபாஷ்யாதிகாரி களால்லவா? அபரிமிதமான பணத்தைச் செலவழித்து நடத்தப்பட்டுவருமொரு பத்ரிகையில் இப்படிப்பட்ட விபரி தங்கள் புகுவது ஐங்குப்ஸெயிமன்பதை அவர்கள் அறியமாட்டாதவர்களா? ஒரு ரஸிகர் சொன்னார்—நம் மாழ்வார் திருவாய்மொழியில் “உலகோவுறங்குமே” என்றார்; உலகம் உறங்கவில்லை; மடந்தானுறங்குகிறது—என்று.

அண்ணங்கராசார்ஸ்வாமி இந்த தாதாசார்ஸ்வாமிக் காகவே வெளியிட்டிருக்கிற அந்தப் பக்தி யென்னும் அத்புதக்ரந்தத்தில் (பக்கம் 19ல்) ஒரு கதையெழுதி யிருக்கிறார்; இவர்க்கு மிகவும் ஏற்றதான் அதை யெடுத்துக்காட்டிவிட்டு, அடியேறும் ஒரு கதை யெழுதி விட்டு இக்கட்டுரையை முடித்துக்கொள்ளுகிறேன்;— அந்தக்கதையாவது:— “கலியாண முஹம்புர்த்தத்திற்கு நாளிட்டுத் தரும்படி ஒரு யதாஜாதன் ஒரு புரோஹிதரிடம் வேண்டிக்கொண்டான்; அவர் ஏதோவொரு பஞ்சாங்கத் தைத் தவரூகப்பார்த்து ‘பங்குவிரீ’ 14ல் நல்ல நாள்’ என்று தெரிவித்தார். அந்த யதாஜாதன் அப்படியே குறிப்பிட்டு உற்றாருறவினர்க்கு சுப பத்திரிகை அனுப்பி விட்டான். ஒருவர் கவனித்துப் பார்த்தத்தில் அந்நாள் க்ருத்திகையும் அமாவாஸ்யையும் சனிக்கிழமையும் மரண யோகமுங் கூடியிருந்தது. உடனே ஒடிவந்து ‘இதென்ன, இப்படி விபரிதமான நாளை யார் உமக்கு இட்டுக் கொடுத்தது?’ என்று கேட்க, அவன் உண்மையில் திதிவார நகூத்ர நன்மை தீமைகள் ஒன்றுமறியாதவனுகையாலே புரோஹிதரிடம் வந்து ‘தாங்களிட்டுக் கொடுத்த நாள்

கல்லதன்று' என்கிறார்களே யென்றுன். உடனே புரோ
ஹிதர் பஞ்சாங்கமெடுத்துப் பார்த்தவாறே முன்பு தாம்
ரார்த்தது வீவெறூரு வருஷத்தியிதன்றும் அநவதாநாத்
கவறிப்போய் விட்டதென்றும் உண்மை தெரிந்து கொண்டார்;
ஆனாலும் தமது அசட்டுத்தனத்தை ஒப்புக்கொள்ள
மனமில்லாமல் ஒரு சூது செய்யத் தொடங்கினார்; “நல்ல
நாளன்று என்று உன்னிடம் சொன்னவரை இங்கு
அழைத்துவா; நான் எது கேட்டாலும் அவர் ஆமாம்
ஆமாம் என்றே ஒப்புக்கொள்ளும்படி செய்துவிடுகிறேன்
ரார்” என்று சொல்லிப்போகவிட்டார். உடனே அவரை
பழூத்துக்கொண்டு வந்தானவன். அவரை நோக்கிப்
புரோஹிதர் கேட்கிறார்;—(விடை) பங்குணிமீ 14- அமா
வாஸ்யை தானே. (விடை) ஆமாம். (விடை) அன்று
நிருத்திகைதானே. (விடை) ஆமாம்; (விடை) அன்று
சனிக்கிழமை தானே. (விடை) ஆமாம். (விடை) அன்று
மரணயோகந்தானே. (விடை) ஆமாம். (விடை) நான்
கீட்டால் எதையும் ஆமாம் ஆமாம் என்கிறீர்; இவனிடம்
போய் (அல்ல அல்ல) என்கிறீராமே, ஏன்? இதி ॥

இதற்குமேல் அவர்க்கு ஒன்றும் பதில் சொல்லத்
இதான்றவில்லை. நம்மால் இவர்க்கு பதில் சொல்லிப்
இழூக்கமுடியாதென்றும் சிக்கன வெண்ணி ஒன்றும்
சொல்லாமல் போய்விட்டாரென்று ஸ்ரீமத்தேரமுந்து
ராண்டவன் ஒரு கதை ஸாதிப்பது கேட்டதுண்டு. அது
தான் இங்கு ஞாபகத்திற்கு வருகிறது. “உங்களுக்குக்
கால கூடமான பிரமாணங்காலுமிது” என்று நாம் எந்த
ப்ரமாணங்களைக் காட்டுகிறோமோ அவற்றைப் பற்றி
இவர்கள் ஆராய்ந்து விவரிக்கவேண்டியிருக்க அதைவிட்டு
அதை தங்களுக்கு அனுகூலம் போலவே பாவனை காட்டி
‘அவற்றைக்காண்க’ “அதைக் கவனிக்கவேண்டியது”
“அதை உற்று நோக்க வேண்டியது” என்று எழுதிவிட-

டால் என்னுகும்? விவரித்த கதையில் புரோஹி தருடைய ஸ்தானத்தையே இவர்கள் ஆச்சரியமாக அலங்கரிப்பவர் களென்பதை எளிதாகக் கண்டறியவல்ல “விவேகிகள் ஆங்காங்கு இல்லாமற் போகவில்லை.” இதி ॥

ப்ரஸங்காத் மற்றொரு கதையும் கேளுங்கள். ஒரு ஜம்பக்காரன் நாலைந்து நண்பர்களுடன் சிற்றுண்டிச்சாலையில் புகுந்து பத்தெட்டு ரூபாய்க்கு பக்ஞங்கள் வாங்கியுண்டு காசு கொடாமலே கிளம்பிச்சென்றுன். அவனுடைய சொக்காயையும் தலைகுட்டையையும் கண்டு மயங்கி நின்ற அந்த உணவுச் சாலைத்தலைவன் ‘வேலைக்காரர்களிடம் காசு கொடுத்திருப்பன்’ என்றெண்ணி வாளாவிருந்தான். பிறகு காசு கொடுப்பவில்லை யென்றறிந்து ஓடிச்சென்று ‘ஓயா! காசு கொடாமலே போகிறீர்களே’ என்றுன். பிறகு நடந்த ஸம்வாதம்;

உண்டவன்—எதற்காக காசு?

உணவிட்டவன்—எங்கள் சிற்றுண்டிச்சாலையில் வந்து ஸாப்பிட்டார்களே, அதற்காகத்தான் காசு.

உண்டவன்—என்ன ஸாப்பிட்டோம்?

உணவிட்டவன்—இட்டிலி, லட்டு, தோசை, வடை, பொங்கல், புளியோசை;

உண்டவன்—ஸாப்பிட்டோமையா ஸாப்பிட்டோம்; அதற்காக என்ன?

உணவிட்டவன்—அதற்குக் காசு கொடுங்கள்.

ஏ ண்டவன்—காசு எதற்காக?

உடையிட்டவர்—பலமாரம் ஸப்பிடமர்களே ஒத்தற்காக.

2. கீட்டாயன்—கீடன் 507 பலகாரியில் ஸ்டபிளிசுரியில்

2-600Tவிட்டவர்—பெருகல், புளிமாரத, 601-6, இந்தி.

உண்டவன்—ஸாப்பிட்டோமையா ஸாப்பிட்டோம். அதற்
காக என்ன? ஏன்று காலே நான் கூட்டு ரன்.

2. மாவிட்டவன்—அதற்காகக் காசு செலுந்களைக் கீறன்.

இந்தியன்—காசு எத்தகாக?

2. மோவிட்டவன்—எந்கள் போரூட்டாலேயில் வந்து ஸப்பிடமிர்க்கவே? அதற்காக.

2. മുൻഗവർ — ഒൻഗ സ്റ്റപ്പിംഗ്.

— സംസ്ഥാനവീട്ട് വർഷം — ഒരു ക്ലാബ്മെമ്പിയേരു നാല്പത്തിഒന്നു കുറഞ്ഞാണ്?

உண்டவன்—ஸாப்பிட்டோமயை ஸாப்பிட்டோம். அதற்
கென்ன?

ஆப்தர்களே! இந்த கணத் தூயமா வென்று பாருங்கள். இப்படியே நம் தாதாசாரஸ்வாமியின் கணத்தும் தூயாத கணத்தேயே. இனி இவர்க்குப் பெயர் “ஸாப்பிட்ரோஸமயா”. அர்த்தமில்லாத சுப்தராசிகளையே அதெதுத்து எழுது பர் தூயால் ப்ரதி சுப்தம் செய்துகொண்டே மிருக்கிழேற வேண்டும் இவருடைய ப்ரதிஜ்ஞையாம் நடக்கட்டும்

கோவை பிள்ளைகள் விழுது

PRINTED AT
FORWARD PRINTERS, 40, SARANGAPANI KOIL EAST STREET
KUMBAKONAM.
